

31.01.2025

The Manager,
Department of Corporate Services,
Bombay Stock Exchange Limited,
Floor 25, P.J.Towers,
Dalal Street,
Mumbai - 400 001.

Dear Sir,

Sub: Newspaper Advertisement
Ref: Scrip Code: 531287

In compliance with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirement) Regulations, 2015, we are enclosing the newspaper publication in English and Tamil daily viz. Trinity Mirror and Makkal Kural published on 30.01.2025 w.r.t. the unaudited financial results for the quarter ended 31.12.2024.

Thanking you,

Yours faithfully,
For National Plastic Technologies Ltd.


S. Abishek
Company Secretary
A23535

Encl.: as above

TMB net profit rises 5.63% at Rs. 300 crore

Chennai, Jan 30: Tuticorin based Tamilnad Mercantile Bank reports Net profit rose 5.63% to Rs 300.24 crore in the quarter ended December 2024 as against Rs 284.23 crore during the previous quarter ended December 2023.

Total SMA to Gross Advances has reduced to 3.77% from 5.34%, came down by 157 bps. Non Interest Income has improved to Rs.189 crore from Rs.158 crore, an increase of 20%. Gross NPA has decreased to 1.32% from 1.69%, improved by 37 bps. Book value of share has increased to Rs.550.38 from Rs.484.25 Business



Salee S Nair, Managing Director and CEO

growth crossed 10% YoY. TMB is having pan India presence with 572 branches and 12 Regional Offices across 17 states and 4 Union Territories and serves more than 5

million satisfied customers. Salee S Nair, Managing Director and CEO of the bank declared the results. Executive Director, Chief Financial Officer, Executive Vice Presidents and other senior officials of the Bank were also present in the event.

Salee S Nair, MD & CEO, Tamilnad Mercantile Bank Ltd said, "We have achieved YoY growth of 6% in Net Profit in Q3FY25, driven by continued growth in our core lending and deposit businesses. We remain committed to our strategic priorities of expanding our reach and enhancing customer experience. In this quarter, we have

opened 5 new branches across key markets, further strengthening our distribution network. We have entered into a few strategic partnerships with companies like Oracle, Deloitte and Bajaj Broking to leverage their expertise in various areas, including digital transformation and increasing operational efficiency to enhance customer growth. We believe that these strategic initiatives, coupled with our focus on responsible lending and cautious risk management practices, will pave the way for sustainable and profitable growth in the years to come."

Indian Bank net profit surges 35% to hit Rs. 2,852 cr

Chennai, Jan 30: State-owned Indian Bank on Wednesday reported a 35 per cent increase in net profit at Rs 2,852 crore for the third quarter ended December 2024, helped by core income.

The Chennai-based bank had earned a net profit of Rs 2,119 crore in the same quarter a year ago.

Its total income increased to Rs 17,912 crore from Rs 16,099 crore a year ago, Indian Bank said in a regulatory filing.

The interest income also rose to Rs 15,759 crore during the quarter under review compared to Rs 14,198 crore in the year-ago period.

The company's net interest income increased by 10 per cent



Binod Kumar, MD & CEO, Indian Bank

to Rs 16,415 crore from Rs 15,815 crore in December 2023. Its operating profit grew to Rs

4,749 crore against Rs 4,097 crore in the third quarter of the previous fiscal.

On the asset quality front, the bank's gross non-performing assets ratio moderated to 3.26 per cent compared to 4.47 per cent a year ago.

Similarly, net NPAs, or bad loans, came down to 0.21 per cent from 0.53 per cent at the end of the third quarter of the last fiscal.

As a result, the overall provisions, excluding tax, declined to Rs 1,059 crore during the quarter from Rs 1,349 crore a year ago.

The provision coverage ratio on non-performing loans improved to 98.09 per cent as of December 31, 2024, against 95.90 per cent at the end of December 31, 2023.

L&T Finance posts 14% growth in PAT to Rs. 2,007 cr

Chennai, Jan 30: L&T Finance Ltd. (LTF), one of the leading Non-Banking Financial Companies (NBFCs) in India has recorded a consolidated PAT at Rs2,007 crore for the nine months ended December 31, 2024, a growth of 14 per cent over nine months ended December 31, 2023. The consolidated PAT for the third quarter ended December 31, 2024 stood at Rs626 crore.

The Company has recorded quarterly retail disbursement of

Rs15,210 crore for the third quarter ended December 31, 2024, up 5 per cent YoY. The retail book size reached Rs92,224 crore during the quarter, implying a growth of 23 per cent YoY. Furthermore, the Company's customer-facing PLANET app, which has emerged as a powerful digital channel for customers, has crossed more than 1.5 crore downloads as on December 31, 2024, comprising more than 13.8 lakh downloads from the rural areas. As of date,

this channel has done collections of over Rs3,100 crore and has done sourcing of over Rs10,500 crore.

Commenting on the financial results, Sudipta Roy, Managing Director & CEO of LTF said, "Despite certain macro challenges within the microfinance sector, we have managed the situation effectively. We are hopeful that the environment will be much better over the next couple of quarters.

School of Commerce Inter-Collegiate Fest, Zynora '25 held at GNC

Chennai, Jan 30: Extraordinary achievements are born at the intersection of passion and teamwork. The School of Commerce at Guru Nanak College (Autonomous), Chennai, proudly hosted the grand inter-collegiate fest, Zynora '25 recently. This magnificent event stood as a testament to creativity, innovation, and collaboration, bringing together exceptional talents from 55 premier Arts, Science, and Engineering institutions across Chennai. Garnering over 1,300 registrations, the fest witnessed an overwhelming response and vibrant participation.

trium of 12 thoughtfully curated events, designed to inspire, challenge, and entertain. The competitions ranged from business-oriented challenges that tested strategic acumen and entrepreneurial flair to artistic performances that celebrated creative expression and cultural vibrancy.

The overall trophy was bagged by Loyala College, Chennai. The runner up trophy was won by Ethiraj College for Women, Chennai.

Beyond the competitive spirit, the event fostered an environment of learning, networking, and camaraderie, leaving an indelible mark on all attendees. Zynora '25 was more than a fest—it was



a celebration of excellence, a convergence of visionaries, and a vibrant testament to the boundless potential of young minds.

Rare surgical feat resolves thyroid complications in Odisha woman

Chennai, Jan 30: MGM Healthcare, a leading multi-speciality hospital in the city, successfully performed a rare combination of open and endoscopic surgeries on a 35-year-old woman from Odisha in a single sitting to remove her overactive thyroid gland and correct the alignment of protruding eyes. The procedures, conducted as an emergency measure, also prevented an imminent thyroid storm—a critical condition where dangerously high thyroid levels can lead to life-threatening cardiac complications and life risks too.

The patient was diagnosed with thyroid-associated orbitopathy, also known as Graves' disease, an autoimmune condition characterised by inflammation and swelling of

the eye muscles, eyelids, and surrounding tissues.

A multidisciplinary team conducted a thorough evaluation of her condition. Given the imminent risk of a thyroid storm, along with the fact that anti thyroid medications also were also ineffective, the team decided to perform a total thyroidectomy. During the same surgical session, they also carried out an endoscopic trans nasal bilateral orbital decompression—a procedure designed to create more space in the orbital cavity (bones around the eyes), allowing the eyes to return to a more normal position. The three-hour surgery proceeded smoothly without complications. Following the procedures, the patient recovered quickly and was

discharged within three days. She can now swallow normally, close her eyes properly with symmetrical alignment, and her breathlessness has completely resolved.

Dr. Sanjeev Mohanty, Senior Consultant and Head of ENT, Head & Neck Surgery, said, "The root cause was identified as refractory thyrotoxicosis, a condition caused by excessive thyroid hormone levels due to an overactive thyroid gland functioning with an impending thyroid storm. Moreover, preoperative standard of care investigations like USG and FNAC results indicated possibility of malignancy too. This necessitated the removal of the thyroid gland through surgery."

POV

VVS

Are BJP, AAP, and Congress competing to ruin India?

The Delhi Assembly election promises, is a perfect microcosm of the chaos unfolding across Indian politics. The battle for control of the capital has become a race to see which party can outdo the others in offering freebies, while completely abandoning any semblance of principle or decorum. It's like a political circus, where the only thing that matters is power, no matter the cost. And what is the price? Your future, my future, and that of the country—all being sold out in exchange for votes.

Let's face it: running these grandiose schemes on taxpayer's money alone is impossible. Politicians aren't even pretending to balance the books anymore; they are just playing a game of "buy now, pay later"—except that the bill is a mountain of debt that will come crashing down long after the votes have been counted.

Just look at the state of finance across India. Take Madhya Pradesh, where a debt of Rs 45,000 crores is the price of embracing the "revdi culture" (freebies). Maharashtra is right behind, with Rs 50,000 crores debt outstanding. Uttar Pradesh and Rajasthan aren't far behind with outstanding debts of Rs 36,000 crores and Rs 23,000 crores, respectively. Even Gujarat has racked up Rs 16,000 crores in debt. Punjab -A disaster. Their debt is now 44% more than the state's GDP. And the cherry on top? Most states are borrowing more money to keep up with the freebie promises, which just makes the mountain of debt even bigger. Ah yes, India's shining economy... or is it just an ironic daydream?

Now, let's zoom in on Delhi. The Assembly election on



February 5 is a battle of who can promise the most. AAP, BJP, and Congress are all competing in the most absurd race of the century—who can offer more free stuff? AAP's "Kejriwal Ki Guarantee" promises everything from reducing unemployment to 2%, handing out Rs 2,100 a month to women, free healthcare for senior citizens, and solving the city's water crisis. Oh, and don't forget the bill of forgiveness—because why should anyone ever have to pay for anything?

Meanwhile, BJP is all in with its promises too: free electricity up to 200 units, Rs 500 subsidy on LPG cylinders, free healthcare for senior citizens, and even free education from KG to PG. And if that wasn't enough, they're throwing in Rs 2,500 per month for women from low-income families, and Rs 10 lakh health insurance for disadvantaged families. If only they could print more money, right?

Congress, not to be outdone, is making some bold promises too. The "Yuva Udaan Yojana" will offer unemployed youth Rs 8,500 a month, while their "Pyari Didi Yojana" promises Rs 2,500 a month to low-income women. They have one-upped everyone else by offering 300 units of free electricity, and also promising a hefty Rs 25 lakh health insurance coverage under "Jeevan Raksha Yojana."

At this point, it is hard to tell

if we are voting for a political party with principles or just picking the most generous uncle at a family reunion who gives everyone money and promises the world.

What these parties fail to grasp is that all this freebie culture is a ticking time bomb. Sure, it gets them votes in the short term, but in the long run, it's the taxpayer who will bear the brunt. States are taking out loans like its Monopoly money, and when the bills become due, it is the people who will be left paying for the politicians' electoral shopping sprees.

It's the classic case of "seize power now and worry about the consequences later." The leaders won't be around to pay for this mess once they're out of office. But what do they care? They've secured power, while the ignorant voter, seduced by the sweet allure of freebies, doesn't think twice before casting his ballot.

All these political parties have one thing in common: they are like robbers who take from the rich and the poor alike, and stuff their pockets with the nation's future. The poor, foolish voter happily takes the freebie bait, unknowingly sealing his own fate. What a tragedy.

So, are BJP, AAP, and Congress competing to ruin India? Oh, you bet they are. And they're winning—at least for now.

BNC Motors launches Perfetto Electric Scooter



Chennai, Jan 30: BNC Motors, one of India's leading electric two-wheeler manufacturers, is set to revolutionize urban mobility with the launch of the Perfetto—an electric scooter that blends timeless aesthetics with cutting-edge technology to redefine performance, practicality, and durability. Launching across India by the end of January 2025, the Perfetto will be available at an introductory ex-showroom price of Rs. 1,13,999

Blending classic aesthetics with modern functionality, the Perfetto embodies a retro-modern design that appeals to riders who value both style and substance. Available in four elegant

colors—Pangong Blue, Nilgiris Green, Tokyo Red, and Veneto White, inspired by iconic global landscapes—it makes a statement on every ride.

Reflecting on the launch, Anirudh Ravi Narayanan, CEO of BNC Motors, stated, "Perfetto is the culmination of our passion for scooters. Our goal was to create a vehicle that blends stunning design, practicality, and durability—one that truly stands out in the Indian market. Every detail has been fine-tuned for an exceptional riding experience, and our collaboration with Musashi has played a pivotal role in bringing this vision to life."

Lytus Tech forays into healthcare, to invest Rs. 250 cr

Chennai, Jan 30: Lytus Technologies, a leader in platform services and next-generation technology, has officially launched its fully owned subsidiary, Lytus HealthTech, as part of its mission to help transform the healthcare landscape in India. The newly formed entity is designed to address the growing challenges in the country's healthcare system by integrating advanced technologies with personalised patient care solutions.

Dhamesh Pandya, CEO of Lytus Technologies, stated, "India has long needed a comprehensive healthcare solution to address inefficiencies in service delivery, particularly in rural and underserved regions. We aim to close these gaps by launching a unified healthtech platform that connects patients, doctors, and healthcare institutions. We believe this will

improve access to care, streamline workflows, and reduce wait times, directly saving lives and easing pressure on the country's healthcare

system. We believe that Lytus HealthTech will ensure that both patients and doctors have the tools they need for timely, accurate, and efficient

medical care. Our goal is to help elevate the standard of healthcare in India, bringing it in line with global best practices."

NATIONAL PLASTIC TECHNOLOGIES LTD.						
"Thiru Complex", No.44, Pantheon Road, Egmore, Chennai - 600 008.						
(CIN:L25209TN1989PLC017413)						
EXTRACT OF UNAUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31.12.2024						
Rs. in Lakhs (except EPS)						
S. No.	Particulars	Quarter Ended		Nine Months Ended		Year Ended
		31.12.2024	30.09.2024	31.12.2023	31.12.2023	31.03.2024
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Revenue from Operations	7,904.89	8,678.89	6,504.81	23,451.25	20,001.26
2	Net Profit/ (Loss) for the period (before Tax, Exceptional and or Extra ordinary Items)	316.05	351.20	275.08	956.14	864.54
3	Net Profit/ (Loss) for the period (before Tax and after Exceptional and or Extra ordinary Items)	316.05	351.20	275.08	956.14	864.54
4	Net Profit/ (Loss) for the period after Tax (after Exceptional, and or Extra ordinary Items)	228.13	253.50	198.55	690.14	624.02
5	Total comprehensive income for the period (after tax and non controlling interest)	228.13	253.50	198.55	690.14	624.02
6	Equity share Capital (Paid Up)	607.83	607.83	607.83	607.83	607.83
7	Reserves/ other equity (Excluding Revaluation Reserve)	4,329.94	4,101.81	3,492.11	4,329.94	3,494.59
8	Earnings Per share before and after extra ordinary Items (of Rs 10 each, fully paid) Basic & Diluted EPS (Rs.)	3.75	4.17	3.27	11.35	10.27
Note: 1. The above is an extract of the detailed format of Quarterly Financial results filed with Stock exchanges under Regulations 33 of the SEBI (Listing Obligations and disclosure requirements) Regulations 2015. 2. The full format of the Quarterly results is available on the company's website www.nationalgroup.in/investors-relations/ and Stock exchange website www.bseindia.com 3. The above unaudited results were reviewed by Audit Committee and approved by the Board of Directors in their meeting held on 29 th January, 2025. The auditors have carried out a limited review of the results. 4. The Company has prepared these Standalone unaudited financial results in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the Companies Act, 2013. 5. The company operates in the business segment of Moulded Plastic Products.						
Place: Chennai						For National Plastic Technologies Ltd
Date: 29.01.2025						Anhant Parakh Managing Director DIN: 0793966

